

பாங்பாடு

PĀNPĀDUP பருவ திரும் Journal

மலர் 8

இதழ் 1

1998 சித்திரை

- ❖ பத்தொன்பதாம் நூற்றாண்டு ஸழக்கு தமிழ் வளர்ச்சி
- ❖ ஆனந்தரங்கப்பிள்ளை - தமிழர்களின் தலைவர்
- ❖ திருமுறைகாட்டும் கோமானும் யப்பானியக் கமியும்
- ❖ இலங்கையில் சிறுவர் இலக்கிய வளர்ச்சி - ஒரு கண்ணோட்டம்
- ❖ மட்டக்களப்புப் பிரதேசத் தமிழ் நாவல்கள்
- ❖ சம்ஸ்கிருத காவியக் கலை
- ❖ ந. ரவீந்திரனின் “பாரதியின் மெய்ஞ்ஞானம்”

19வது இதழ்

வெளியீடு:

இந்துசமய, கலாசார அலுவல்கள் தினைக்களம்

பத்நோன்பதாவது இநழின் கட்டுரையாசிரியர்கள்

1. பேராசிரியர் பொ. முலோகசிங்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியராகக் கடமை புரிந்தவர். தமிழ் இலக்கியம், ஆராய்ச்சி, இலக்கிய வரலாறு தொடர்பாக பல நூல்களையும் ஆய்வுக்கட்டுரைகளையும் எழுதியவர் அவஸ்ரேலியாவில் வசிக்கும் இவர் அங்கிருந்து கொண்டும் ஆய்வுக்கட்டுரைகள் நூல்கள் எழுதி தமிழ்ப்பணி ஆற்றிவருகின்றார்.

2. பேராசிரியர் அ. பாண்டுரங்கன்

தமிழ்நாடு புதுவைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை தலைவராகவும் பேராசிரியராகவும் பணிபுரிவார் மிகுந்த தமிழ்ப் புலமை பெற்றவர். தமிழ் ஆங்கிலம் மொழிகளில் ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ளதோடு தமிழ் மொழி தொடர்பான நூல்களையும் ஆராய்ச்சி கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார்.

3. கலந்தி திருமதி மணோன்மணி சண்முகதாஸ்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை சிரேஷ்ட விரிவுரையாளர்களில் ஒருவர். தற் போது யப்பானில் கக் சயின் பல்கலைக் கழகத் தில் வருகை விரிவுரையாளராகக் கடமை புரிகின்றார். ஓப்பீட்டு மொழியியல் ஆய்வுகளையும், விமர்சனங்களையும் செய்துவருபவர். தமிழ் மௌழி இலக்கியம் சார்ந்த ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகின்றார்.

4. திரு. செ. யோகராசா எம். ஏ.

கிழக்குப்பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளராகக் கடமை புரிகின்றார். தமிழ் இலக்கியம் ஆராய்ச்சி, இலக்கிய வரலாறு தொடர்பாக ஆய்வுக்கட்டுரைகளையும், விமர்சனங்களையும் எழுதிவருவதோடு சொற்பொழிவுகளும் நிகழ்த்தி வருகின்றார்.

5. திருமதி றாபி வலன்றினா பிரான்சீஸ்

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை விரிவுரையாளராகப் பணிபுரிகின்றார். தமிழ் இலக்கியம் தொடர்பான பல்வேறு ஆய்வுக்கட்டுரைகள் எழுதிவருகின்றார்.

6. திருமதி ஏ. என். கிருஷ்ணவேணி எம். ஏ.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளராகப்பணிபுரிகின்றார். இந்துசமயத் தத்துவம், சமய இலக்கியங்கள், சமஸ்கிருதம் தொடர்பாக பல ஆய்வுக்கட்டுரைகள் எழுதிவருபவர்.

7. திரு. இரா. நாகலிங்கம் (அன்புமணி)

அரசு நிர்வாக சேவையில் உயர்பதவி வகித்து ஒய்வுபெற்றவர். படைப்பிலக்கியவாதி. நீண்டகால இலக்கியப் பரிச்சயம் மிக்கவர். பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும், ஆய்வுக்கட்டுரைகள், விமர்சனங்கள் எழுதிவருபவர்.

பண்பாடு பருவ இதழில் பிரசுரமாகியுள்ள கட்டுரைகளில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் யாவும் கட்டுரையாசிரியர்களின் சொந்தக் கருத்துக்களாகும். இவை இவ்விதமை வெளியிடும் தினைக்களத்தின் கருத்துக்களைப் பிரதிபலிப்பனவாகா.

ஆசிரியர்

பண்பாடு

(பத்தொன்பதாவது கிதழ்)

மலர் 8

கிதழ் 1

1998

சீத்திரை

ஆசிரியர்

எஸ். தீவிலைந்டராஜா



உதவி ஆசிரியர்

எஸ். தெய்வநாயகம்



வெளியீடு:

இந்துசமய, கலாசார அலுவல்கள் தினைக்களம்

இல. 98, வோட் பிளேஸ்,
கொழும்பு - 07.

சம்ஸ்கிருத காவியக் கலை (Sanskrit Poetics)

ஏ. என். கிருஷ்ணவேணி

கலை வடிவில் அமைந்த இலக்கியங்கள் காவியம் என்பது (Literature as a form of art). வடியாழி இலக்கியங்களில் காலத்தால் முற்பட்டவை வேதங்கள். வேதங்கள் இருக்கு, யசீ, சாமி, அதங்கும் என நூல்வகைப்படும். இவ்வேதங்கள் ஒவ்வொன்றும் சங்கிதைகள், பிரமாணங்கள், அறஞ்யகங்கள், உபநிஷத்தங்கள் என்ற பிரிவுகளைத் தமிழகத்தே கொண்டவை. இருக்கு வேதம் தொடக்கம் உபநிஷதம் வரையுள்ள இலக்கியங்கள் யாவும் வேத இலக்கியங்கள் என்று அறைக்கப்படும். ‘வேதம்’ என்ற சொல் ‘வித்’ என்ற வினையாடியாகத் தேர்ந்த பெற்றது. அது ‘அறிவு’ அல்லது ‘அறிதல்’ என்று பொருள்படும். எனவே வேதங்களை அறிவு நலாக்க கொள்வது வழக்கம். இவற்றை வைத்தை இலக்கியம் என்ற பெயரிலும் அறைப்பர். வேதங்களையாடுத் தரபு நிதியான இலக்கியங்கள் முக்கியத்தவம் பெறுகின்றன. இவற்றை இதிகாசம் எனவும் அறைப்பர். மகாபாரதம், இராமாயணம் இரண்டும் இதிகாசம் என்று அறைக்கப்பட்டாலும், இராமாயணம் ஆதி காவியம் எனக் கொள்ளப்படுவதமுண்டு. காவிய இலக்கியங்கள், வேதம் முதலிய வைத்தை இலக்கியங்களிலிருந்தும் (Scriptures or canonical works) மறு இலக்கியங்களிலிருந்தும் (Tradition or history, itihasa) சாஸ்திர நூல்களிலிருந்தும் (Systematic treatises on any subject) வேறுபட்டவை. இப்பொழுது நம் காவியம் என்று அறியும் இலக்கியங்கள் கி.மு 5-ம் நூற்றாண்டிற்கும் 1-ம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலப் பகுதிகளிலேயே தோன்றித் தனித்ததோர் இலக்கியப் பிரிவாக வளர்க்கி பெற்றிருக்க வேண்டும் என்று கருத்தக்க வகையில் கான்றுகள் கிடைக்கின்றன. காவியம் பற்றிய கருத்தாடலை (Discussion) முதன் முதலாக யாஸ் கரது (கி.மு. 4ம் நாற்.) இலக்கணத்திலேயே காணமுடிகிறது. ஸ்தாவரீவாத பொத்த மதப் பிரிவுக்குரிய பாளி பிராகிருத உரையாடலைக் கொண்ட்டமைந்த அகங்கள் பழைய மாகதி மொழியுடன் தொடர்படையானது. மகத அரசு

காலத்தில் பேர்ப்பட்டு வந்த இம்மொழியின் கெல்வாக்கு பாளி, பிராகிருத மொழிகளில் உண்டு. இவை பொத்த எண்ணக்குலவு (ideals) வெளிப்படுத்துவதனால் அகங்கம் (canonical) என்று அறைக்கப்பட்டாலும், காவியத்தின் தோற்றத்திற்கான கூடுகளை இங்கு கண்டு கொள்ளலாம். சமஸ்கிருத இலக்கண அரசியர் பாணினி (கி.மு. 4-ம் நாற்.) இக்காலப் பகுதியைச் சேர்ந்தவர். மாகதி (Magadhi) மொழி மகத அரசுகளின் ஆட்சி மொழியாகவும், நிவாகத்திற்கும் இலக்கியத்திற்குமிருபிய மொழியாகவும் இருந்த போதும், கல்வியாளர்களின் எழுத்து மொழியாக இருந்து சமஸ்கிருதமே, காவியங்கள் மிகச் சிறப்பாக செர்வினி சமல் கீதத்திலேயே (Classical Sanskrit) எழுதப்பட்டன.

காவியங்களின் வகைப்பாடு

காவியங்களை இயற்றியோர் பொதனாக கவிகள் (Poet) என்று அறைக்கப்படுவது வழக்கம். காவியங்கள் ‘கவிதை’ என்று அறைக்கப்படும். ஆனால் சமஸ்கிருத இலக்கிய மரபில், காவியம் உரைநடை (Gadya) செய்யுள் (Padya) எனும் இரு நடைகளிலும் செய்யப்படுவதுடன், உரைநடை ‘கதை’ எனவும், செய்யுள் கவிதை எனவும் அறைக்கப்பட்டு வந்தனர்கள். இந்திய ஆலங்காரிகள் பாமஹர் காலத்திலையே உரைநடையும் செய்யுள் நடையும் கவிதை நடயம் வாய்ந்தவை என்பதனையும் அவை சந்தம், சீர் போன்ற கட்டுப்பாடுகளால் மட்டுமே மாறுபட்டவை என்பதையும் உணர்ந்திருந்தனர். பாண்டுகை தாதுப்பி உரைநடை மீதாவதந்து கவியம் கொண்ட கவியத்திற்கு சிறந்த எடுத்துக் காட்டு.

காவியானுபவத்தின் அடிப்படையிலும் காவியங்களை சீரவ்ய காவியங்கள் (Poetry) திருஷ்யகம்யங்கள் (Dramaturgy) என இரு வகைப்படுத்தலாம். சீரவ்ய காவியங்கள் கேட்டும்,

திருவ்யகாவியங்கள் பார்த்தும் அலைவிப்பதன் மூலமாக கேட்போர், பார்வையாளரிடையே ரசாநுபவத்தை உண்டு பண்ணவல்லவை. காவியங்கள் சிரவ்யமாயினும், திருவ்யமாயினும் அலை பண்ணக் காலத்திற் ‘கிரியா கல்பம்’ (Kriyakalpa) அல்லது ‘காவிய கிரியா கல்பம்’ (Karyakriyakkalpa) என அலைக்கப்பட்டுள்ளன. (Kriyakalpa - technique of composition). இவ்வாறு பல்வேறு பெயர்களில் அலைக்கப்பட்டாலும் காவியங்கள் அனைத்தையும் ‘அலைக்கார சாஸ்திரம்’ என்ற பொதுப் பெயரினால் அழைக்கும் வழக்கும் பிற்காலத்திற் தேவன்யது கலீகள் அல்லது அதசிரியர்கள் ‘அலைக்காரிகள்’ என அலைக்கப்பட்டனர். இவர்களது கலைக் கொள்கைகளி னாட்படையில் இவர்கள் பிரசினை பிரிவைச் சேர்த்தோர், (Pracina school - old school) நவீன பிரிவைச் சேர்த்தோர் (Navina school - new school) என்ற பாகுபூரும் உண்டு. பாமஹர் (Bhamaha), தண்டி (Dandin), வாமனர் (Vamana), உத்பதர் (Udbhata), ரூத்ரபர் (Rudrata) பிரசினை பிரிவைச் சேர்த்தோராகக் (கிரி. 650 – 850 வரை) கணப்பு(குளின்றனர். நவீன பிரிவைச் சேர்ந்தவர்களாக அனைந்தவர்த்தன்கும், இணைய பட்டினங்கள்பார் (Bhattalollatta), யீசுங்குகர் (Sri Sankuka), அபிநவங்குத்து (Abhinavagupta), மஹிமபத்தர் (Mahimabhatta) போன்றோரும் கொள்ளப்படுகின்றனர்.

காவியங்களின் குணவியல்பு

கலைவடிவிலமைந்த இலக்கியங்களான காவியங்கள் குணநாலும், அனைவரும், கவை நலம் வாய்க்கப் பெற்றவையாக அனைந்தவை. கலைநாயம் வாய்ந்த இலக்கியம் எனப்படுவது வெறும் சொல்லும் பொதுநாம் கொண்ட தல்லு அது மொழியை ஆக்குக்கக் கொண்டு சுப்தம் (Sabda) அர்த்தம் (Artha) மூலமாக விடயங்களை வெளிப்படுத்துவது. இலக்கியத்திற் சுப்தமும், அர்த்தமும் எவ்வாறு இணைந்திருக்க வேண்டும் என்று விளக்கப்படுகிறது. பாமஹர் காவியத்தை ‘சுதாந்தம் சக்தை காவியம்’ (Sabdarta or Sahitau Kavyam) என்று வர்ணிக்கிறார். தேர்ந்த சொல்லும், ஏற்படுத்த பொதுநாம் ஒன்றுக்கொண்டு தொழாக இதாக இணைந்திருப்பதே காவியம் என்று

விளக்குகிறார். குத்தரடும் ‘சுதாந்தம் காவியம்’ என்ற கருத்தை முன் வைக்கிறார். தண்டினைப் பொறுத்த மட்டுல் காவியம் எனப்படுவது பிழத்தமான பொருளை சொல்லக்கூடிய சொற் கூட்டங்கள். (Group of words or Padavali) பொருத்தமான அர்த்தத்தை வாசகரிடம் கொண்டுகிள்ளக் கூடியவையாய் அனைந்திருப்பனலே. (istarthava yavacchinna Padavali). குண்டகர், காவியத்தில் சொற்கள் குறைவாகவோ, மிகுதியாகவோ அனையாது ஒன்றுக்கிள்ளார் போட்டியிடும் வகையில் இணைந்திருத்தல் வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார். (Anyuna - anatirikta Parasparsa spardha). காலதூர் மிக அழகாக பார்வதினை வாக்காகவும் (Sabda) பறுமேஸ்வரரை அர்த்தமாகவும் (Artha) எடுத்துக் கூறுகிறார். கேற்காற்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் சுப்தமும் அர்த்தமும் இசைவான முறையில் இணைந்து பொதுன் தகுவதாக அமைதல் வேண்டும் என்ற உண்மை வெளிப்படுத்தப்படுகின்றது. காவியம் பார்வையாளர், கேட்போர், வாசகிடையே சிறந்த ரசனையை உண்டு பண்ணித்தல் வேண்டும். எனவே வாயன் கூறுவது போல சொல்லும் பொருளும் விசேட முறையில் சேர்ந்திருத்தல் வேண்டும். (Visistapada racana) இலக்கியம் சிறப்பு வகையான அந்தங்களைத் தகுவதாக இருக்க வேண்டும் எனக் கூறும் அலைக்காரிகள்கள் அச்சிறப்பியல்புகளை வகைணம் (laksana), அலைக்காரம் (Alankara), குணம் (Guna), என்ற பதாந்தங்களாக (categories) எடுத்துக் கூறுகின்றனர். கவியினால் அவனது கற்பனைத் திறமைக்கிறது வகையில் மூழ முச்சக செய்த முயற்சியை இலக்கியமாக வெளிக்கிளாணரப்படுகிறது.

• காவியம் பற்றிய பகுப்பாய்வு அனைக்குமறை (analytic approach) திருவ்யகாவிய நோக்கிலியும், சீரவ் யகாவிய நோக்கிலியும் இந்திய அலைக்காரிகளினால் முன்வைக்கப்பட்ட நிலையில் காவியத்திற்கு அழைப்படுவது எது? என்ற விரைவுக்கு விவையளிக்க வேண்டிய நிலை உருவாகிறது. பரதாது கலத்திலியும், அவருக்குப்பின் பாமஹரக்கும் – அனைந்த வாங்களுக்குமினுப்பட்ட கால்படுத்திலியும், தோன்றிய அலைக்காரிகள், பல்வேறு இலக்கியக் கொள்கைகளை முன்வைக்கின்றனர். மொழிசார் கலையான காவியம் அழியில் ரசனையை உண்டுபண்ணுவதற்கு, முதலில்

சாதாரண உலகியல் வழக்கிற் கையாளப்படும் சப்தார்ந்தவிலிருந்து விடுபட்டு இலக்கியக் கலைக்குரிய அழகியல் மறுபகணப் பின்று வேண்டும் செய்யுள் வழக்கிற்கு மாறும் இம்மொழி நிலை வட்டினாறியாளர்களினால் ‘வக்ரோக்தி’, எனப்படும் கவிதைக்கு உயிர் (Jivita) ‘வக்ரோக்தி’ எனக்கூறும் குண்டகர் வக்ரோக்தி ஜீவிதந்தின் அத்திரியரே. மொழியலாளர்கள் இதனையே ‘கவிதைக்கான பிறழ்நிலை’ (Poetic deviation) என்று கூறுவர். ‘நாட்டிய சாஸ்திரம்’, ‘உலகியல் வழக்கு’, ‘கவிதை வழக்கினை’ முறையை ‘லோகதரம்’, நாட்டியதற்கிண்று கூறும் தொல்காப்பியர்.

“நாடக வழக்கிலும் உலகியல் வழக்கிலும்
பாடல்களும் புலிநுறி வழக்கு”

என்று கூறிஸ்போந்தார்.

கவிதையை உலகியல் வழக்கில் இருந்து செய்யுள் வழக்கிற்கு மாற்றும், வட்டியாறு இலக்கியக் கொள்கைகள் எவ்வ என நோக்குதல் வேண்டும். கவிதையில் அனுப்பு அல்லது ஒருவம் (Structure of form) பற்றியும், அதற்கு உயிருட்டும் அம்சங்கள் பற்றியும் அலைங்கரிக்கள் முன்வைக்கும் கருத்துக்கள் அனுகின்றன. லக்ஷணம் (Laksana), அலைங்காரம் (Alankara), குணம் (Guna), தோஷம் (Dosa), ரீதி (Riti), ரசம் (Rasa), த்வரி (Dhvani) போன்ற கொள்கைகளில் முதல் ஐந்தும் கவிதையின் உடலோரும், ஏனையவை காவியத்தான்மாகவும் (Kavyasyatma dhvanih and Vakyam rasatmakam Kavyam) கூறப்பட்டன.

இந்திய அழகியல் ஒருவாக்கத்திற்குத் தளம் அனுமத்த நாட்டிய சாஸ்திரம், நாட்டிய ரசங்களுக்கை முதன்மை கொடுத்தாலும், காவிய இலக்கணங்களை முதலிற் கூறி, முப்பத்தாறு லக்ஷணங்கள், நான்கு அலைங்காரங்கள், பத்து குணங்கள், பத்து தோஷங்கள் பற்றி விவரிக்கிறது. பரதர் காவிய குணங்களைத் தோஷங்களுக்கு மறுதலையாகக் கொள்ள, பின்வந்த வாமனர் போன் ரோர் தனிப்பட்ட கலைக் கொள்கைகளாகக் கொண்டுள்ளனர். அலைங்காரம்

என்பது செய்யுளைக் கவிதை அல்லது காவியம் என்று வரையறைக்கத்தக்க வகையில் அதனை வெளிப்படுத்து வதற்குக் கூரணமாக அமைவது எனக்கூறும் பாராஹர் (Bhamaha) பரதராற் கூறப்பட்ட பலவற்றையும் சேர்த்து, நாற்பத்து மூன்று அலைங்காரங்களைக் கூறியுள்ளார். லக்ஷணங்களை அலைங்காரங்களோடு இனங்களும்பொன்றன, கலைத்துறை காவியங்களுக்கும் பொது லக்ஷணங்களை ‘வக்ரோக்தியாக’ அழகை வெளிப்படுத்தும் வகையில், மாறுபட்ட முறையில் கருத்தைக் கூறும் அம்சங்களைக் காட்டுகிறார்.

தண்டியைப் பொறுத்தும் டில் காவியத்திற்கு அழகுட்டும் அனைத்துமே அலைங்காரங்கள் தான். பரதர் கூறும் குணம், ரசம், லக்ஷணம் அனைத்தையும் காவிய அலைங்காரங்கள் என்று கூறி ‘ரசங்கள்’ முக்கியமாக இருக்கும் பகுதிகளையும் ‘ரசவத் அலைங்காரம்’ என்று அறைப்பது குறிப்பிட்டத்தக்கது.

காவியத்திற்கு உயிர் கொடுப்பது திதிய என்பார் வாமனர். காவிய குணங்களோடு கூடிய செற்றுகளின் அனுமதி ‘ரீதி’ (“Visista padaracana, Kavyalamkara sutra Vrtti, 2,7”) காவியத்திற்கு அழகுட்டுப்போன குணங்கள். ரசப்பட்ட அழகை மிகைப்படுத்தப்போன ‘அலைங்காரங்கள்’ என்பதும் வாமனர் குறுத்து.

அனால் வாமனர் கூறும் ரீதியை அனைத்துவர்த்தனர், மீவூர் போன்றோர் ரசத்திற்கு உயகாரம் அதை அனாலிலையே ஏற்றுக்கொண்டனர் என்பதை மன்னிகளால் வேண்டும். ரசம் என்பது காவியத்தைப் படிக்கும் போதோ, நாடகத்தைப் பார்க்கும் போதோ யுப்பிரோப்பார் பார்வையாளரது அனுபவம் பொருள் என்பது பரதர் கருத்து. இது ‘ரசம்’ ‘ரசங்காரம்’ என்றிருல்லாம் அழைக்கப்படுகின்றது. பார்வையாளரது ஸ்தாயிபாவங்கள். (Main emotions) நாடக கதாபாத்திரங்களில் தாந்தோன்றும் விபாவம், அந்வாவம், வியபிசாரி, பாவம் போன்ற பூரவயக்காரணிகளால் (Objective Factors) நாண்டப்பட்டு ரசமாந் தன்மையைப் பெறுகின்றது. ஸ்தாயிபாவங்கள் ரசம் தோன்றுவதற்கான உபாதன காரணம் (Material cause) அடிக்கின்றன.

பரதரது ரசக் கொள்கையை ஏற்றுக் கொண்ட ஆணந்தவர்த்தனர் காவியத்திற்கு உயிர் கொடுப்பது ‘தவனி’ என்ற கொள்கையை முன்வைக்கிறார். பாவத்தை (Bhava) பொருளாகக் கொண்ட காவியங்களில் கவிமறை மறைவிடாருளாகக் கூறும் வியங்கணப் பார்வையாளர், வாசகினையே குறிப்பாக உணர்த்தும் சீரன் கொண்டதே ‘தவனி’. இது குறிப்பு சொல் (வியஞ்சலம்) குறிப்பு பொருள் (வியங்கியம்), குறிப்பாற்றல் (வியஞ்சனை) என்ற முன்று பொருளைத் தழுகின்றது. இது வாக்கியார்த்தம், லக்ஷ்யார்த்தத்தில் இருந்து வேறுபட்டு, வியங்கியார்த்தம் (Suggested meaning) என்ற பெயரைப் பெறுகின்றது. கவிதைக்கு உயிர் கொடுக்கும் ‘வியங்கியார்த்தம்’ தமிழில் உள்ளறை உவமம், இறைச்சிப் பொருளுடன் ஒபிட்டு நோக்கும் தன்மை உடையது.

வடமொழிக் காவியக்கலைக் கொள்கைகளாக, வடமொழி ஆலங்காரிகள் முன்வைத்த ஓவ்வொரு கருத்தும், தனித்தனியாக அரூய்ப்பட வேண்டியவை. தொடர்ந்து வரும் கட்டுரைகளில் இவைபற்றி அரூய்ப்பட உள்ளது. இந்திய அறுக்கியல் வரலாற்றில், வடமொழி முதல் நாலாகி இருக்குவேதத்திலேயே கவிதைக்குரிய பண்புகள் இனங்காணப்பட்டு கைவையுட்டும் வகையில் அலங்காரங்களில் முதன்மை பெறும் உவகை சீரி திடம் பெற்று விட்டமை குறிப்பிடத்தக்கது. தொல்காப்பியரும் பொருளத்தில் மெய்ப்பாட்டியலை அடுத்து உவமவியல் பற்றியே வேசுகிறார். ரசங்கள் எட்டனையும், தொல்காப்பியம் கூறும் மெய்ப்பாடுகள் எட்டுடனும் ஒப்பியலாய்வு செய்ய முடியும். வடமொழி இலக்கியங்கள் பற்றிய அடிவை துறித் திலக்கியங்களின் பொருளை அறிந்து கொள்வதற்கும் இலக்கியச் சுவையை உணவுதற்கும் பெரிதம் பயன்படும்.

உசாத்துணைகள்

1. Dwivedi, R. C. - Principles of Literary Criticism in Sanskrit Motilal Benarsidas, Delhi Varanasi - Patna, 1969.
2. De. S. K. - Some Problems of Sanskrit Poetics, Firmaklm Private Ltd. Culcutta. 1981.
3. Lahari P. C. - Concepts of ritiamelguna in Sanskrit Poetics Orient Books Reprint Corporation, 54, Rani Jhansi Road, New Delhi 110055, 1937.
4. Meenakshisundaram T. P - Aesthetics of the Tamils RIAS in philosophy University of Madras, 1977.
5. Sastri P. S. - Indian Theory of Aesthetics Bharadiya vidya Prakasam Delhi - Varanasi, 1984.
6. Sankaran A. - Some Aspects of Literary Criticism in Sanskrit or Theories of Rasa and Dhavani University of Madras, 1973.